

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தம்பலகமம் பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரிவு 10 (1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எமது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான தம்பலகமம் பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமூல்படுத்தப்படுகின்ற பொருளாதார தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமூல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான

கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.

- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்ட ரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுசட்டத்தில் கீழே குறிப்பிட்ட தேவைப்பாடுகள் சம்பந்தமாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

(அ) பிரதேச சபையின் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுசட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளானவை சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) மீளாய்வாண்டில் உள்ளூர் கடன் இவ்விடயம் 2024ம் சரியான பொறுப்பு அபிவிருத்தி நிலயத்திற்கு செலுத்த ஆண்டுக்கான தொகைகளினை வேண்டிய மொத்த வட்டி நிதிக்கூற்றில் நிதிக்கூற்றுக்களில் ரூபா 5,476,388 ஆகக் காணப்பட்ட வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்படுத்த போதிலும் நிதிக்கூற்றுக்களில் நடவடிக்கை ரூபா 4,531,498 காட்டப்பட்டிருந்தது. எடுக்கப்படல் வேண்டும். இதனால் ஆண்டிற்கான பொறுப்பு ரூபா 944,890 இனால் குறையாகக் காட்டப்பட்டிருந்தது.		
(ஆ) மீளாய்வாண்டில் மோட்டார் வாகன இறுதிக் வண்டிக் கணக்கில் ரூபா 330,000 கணக்கறிக்கையில் பெறுமதியான சொத்து குறைத்துக் வெளிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.		

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
கூட்டுப் பெறுமதி ரூபா 190,061,817 மூன்று நிலையான சொத்துக்களின் விடயங்களிற்குரிய சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	நிலையான பதிவேட்டினை முறையாகப் நடவடிக்கை கொள்ளப்படும்.	சொத்துப் சொத்துக்களுக்கான சான்றுகளை பெற்றுக் கொள்ளவும் பதிவேடுகளை பேணவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 571(1), (2), (3)	இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்ட 15 காலம் கடந்த ரூபா 600,563 வைப்புக்கள் தொடர்பில் சபை உரிய நபர்களுக்கு திருப்பிக் கொடுக்கவோ அல்லது வருமானக் கணக்கிற்கு மாற்றுவதற்கோ சபை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை .	தங்களால் சுட்டிக்காட்டப்பட்ட 15 காலங்கடந்த வைப்புக்களும் மிக நீண்ட காலமாக காணப்படுவதனால் வைப்புச் செய்யப்பட்ட நபர்களின் விபரங்கள் போதியளவு இன்மையினால் அதனை சீர் செய்யும் நோக்குடன் பொது அறிவித்தல்கள் வழங்கப்பட்டு பொது மக்களுக்கு காட்சிப்படுத்தவும் பட்டுள்ளது. பெற்றுக்கொள்ளப்படாத வைப்புக்கள் சபை வருமானமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் உரிய நவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

(ஆ) 1988ம் ஆண்டு பிரதேச சபை நிதி மற்றும் நிருவாக விதிகள்	பாதுகாப்புப் பணம் அறவீடு செய்யப்பட வேண்டிய உத்தியோகத்தர் களிடமிருந்து எடுக்கப்படல்	பணம் அறவீடு செய்யப்பட வேண்டிய உத்தியோகத்தர் களிடமிருந்து எதிர் வரும் வேண்டும்.
(இலக்கம் 5 (XII) விதி)	உத்தியோகத்தர் களிடமிருந்து பாதுகாப்பு வைப்புப்பணம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	மாதத்திலிருந்து பாதுகாப்பு பணம் அறவீடு செய்யப்படும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 17,281,670 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 6,998,328 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்கான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம், நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை ரூபா	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை ரூபா
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	1,000	-	-	-	300,000	-	-	-
(ii) வாடகை	10,461,750	7,371,500	6,194,500	1,177,000	9,623,000	6,203,000	5,994,000	209,000
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	1,359,000	1,359,000	1,359,000	-	1,274,000	1,273,000	1,273,000	-
(iv) ஏனைய வருமானம்	812,000	753,551	753,551	-	715,000	-	623,000	-
கூட்டுத் தொகை	12,633,750	9,484,051	8,307,051	1,177,000	11,912,000	7,476,000	7,890,000	209,000

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் அனைத்து வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்**சபையின்
கருத்துரைகள்****சிபார்க்ககள்**

பிரதேச சபையானது 244.45 சதுர ஆதன வரி அறவீடு வர்த்தமானியில் கிலோமீற்றர் பரப்பளவையும் 36,728 தொடர்பான பூர்வாங்க ஆதனவரி அறவீடு சனத்தொகையும் கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் போதிலும் ஆதனவரியானது ரூபா 1,000 மேற்கொள்ளப்பட்டு பிரசுரிப்பதற்கான இற்கு மட்டுமே பாதிடு வர்த்தமானி அறிவித்தல் நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதுடன் ஆதனவரியினை வெளியிடுவதற்கான துரிதப்படுத்தப்பட வர்த்தமானியில் பிரசுரித்து உரிய நடவடிக்கைகள் வேண்டும். அறவிடப்பட்டிருக்கவில்லை. மேற்கொள்ளப்படும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபை சட்டத்தின் 3 ஆம் பிரிவுகளின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்கள் முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொது மக்களின் நல்வாழ்வு, வசதிகளும் நலன்புரியும் ஆகியன சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்**கணக்காய்வு அவதானிப்புகள்****சபையின் கருத்துரைகள்****சிபார்க்ககள்**

- (அ) சேதன பசளை உற்பத்தியினை மேம்படுத்தும் உட்கட்டுமான பணிகள் சேதனப்பசளை நோக்கில் 2021 ஆம் ஆண்டில் கொள்வனவு நிறைவடையாததன் தயாரிக்கும் இயந்திரத்தினை உரிய செய்யப்பட்ட ரூபா 1,500,000 ஆன சேதன காரணமாகவே அவ் இயந்திரத்தினை நோக்கத்தினை பசளை தயாரிக்கும் இயந்திரத்தினை பயன்படுத்த முடியாத அடையும் வகையில் நிறுவவதற்காக ரூபா 803,520 செலவில் தளம் நிலை காணப்படுகிறது. வினைத்திறனாக அமைக்கப்பட்டிருந்த போதிலும் அவ் எனவே அவ்வேலைத் பயன்படுத்த இயந்திரத்தினை அத் தளத்தில் நிறுவி சேதன திட்டம் நிறைவடைந்ததன் நடவடிக்கை எடுத்தல் பசளை உற்பத்தி செயற்பாட்டினை 04 பின்னரே அதனை வேண்டும். வருடங்களுக்கு மேலாக ஆரம்பிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- (ஆ) இறைச்சி கடை குத்தகைதாரர்களிடமிருந்து பதில் வழங்கப்படவில்லை பிரதேச சபை கொவிட் - 19 காலத்தில் அறவிட வேண்டிய ரூபா கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை 358,133 தொகையினை பிரதேச சபைகள் எடுக்கப்படல் வேண்டும். சட்டத்தின் 182 பிரிவின் பிரகாரம் உரிய அமைச்சரின் முறையான அனுமதியினை பெற்று அத்தொகையினை பதிவழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் மேற்குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்

பிரிவிற்கு முரணாக சபையினால்
பதிவழிவக்கப்பட்டிருந்தது.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) சபைக்கு சொந்தமான 07 வாகனங்களினை திருத்தம் செய்து மீளப் பயன்படுத்துவதற்கு அல்லது அவற்றினை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு 04 வருடங்களுக்கு மேலாக சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	சபைக்கு சொந்தமான 7 வாகனங்களையும் மாவட்ட இயந்திர பொறியியலாளரின் அறிக்கையினை பெற்று அதன் பிரகாரம் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.	மீளப்பயன்படுத்துத்தவோ அல்லது அவற்றினை ஏலத்தில் விற்பனை செய்வதற்கோ உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) ரூபா 5,978,814 செலவில் நிர்மாணிக்கப்பட்ட தம்பலகாமம் பொதுச் சந்தை கட்டிட தொகுதியினை வாடகைக்கு வழங்கி வருமானத்தினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இதன் பின்னருள்ள காலங்களில் தேவைகள் ஏற்படும் பட்சத்தில் வாடகைக்கு வழங்கி வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.	பொதுச்சந்தை கட்டிட தொகுதியினை வாடகைக்கு வழங்கி வருமானத்தினை ஈடுவதற்கான உடனடி நடவடிக்கையை எடுத்தல் வேண்டும்.

3.3 ஏனைய அமைப்புக்களுக்கு விடுவிக்கப்பட்ட வளங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
2024 இல் சபையில் ரூபா 9.5 மில்லியன் நிலையான வைப்பாக இருந்த போதிலும் அத் தொகையினையும் மற்றும் ஏனைய சபையின் நிதியினையும் பயன்படுத்தி மேற்படி திட்டத்தினை சபையினால் ஏற்படுத்தி 100 சதவீதம் வருமானத்தை உழைக்கக்கூடியதாக இருந்த போதிலும் அதைவிடுத்து ஒரு தனியார் கம்பனியிடம் சபையின் கட்டிடத்தின் மேல் சூரிய மின்சக்தி அமைத்து 06 சதவீதம் தொடக்கம் 18 சதவீதம் வரை வருமானம் சபைக்கு கிடைக்கக்கூடியவாறு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதோடு பெறும் வருமானங்களில் 82 சதவீதம் தொடக்கம் 94 சதவீதம் வரை தனியார் நிறுவனத்திற்கு வழங்க இவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது பிரதேச சபையின் சட்டதிட்டங்களுக்கு எதிர்மறையாக இவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.	இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறா வண்ணம் என்னால் தொடராகக் கண்காணிக்கப் படும்.	பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம், நடவடிக்கை மேற்கொள்ளப் படல் வேண்டும்.

3.4 இனங்காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
2013/2014 காலப்பகுதியில் முறையான ஒழுக்காற்று வருமான பயன்படுத்தப்பட்ட பணம் பெறும் 05 விசாரனைகளை இழப்பினை பற்றுச்சீட்டு புத்தகங்கள் மற்றும் மேற்கொள்ளும் நோக்குடன் அதற்குக் அச்சீட்டுகள் மூலம் அறவிடப்பட்ட ஆரம்ப விசாரனைகளை மேற் காரணமான பணத்தொகைகள் சபைக்கு கொள்ள குழுவொன்று உத்தியோகத்தர்க ஒப்படைக்கப்படாமையினால் சபையின் நியமிக்கப்பட்டு அதனுடாக ளிடம் இருந்து உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக தொடர் நடவடிக்கை விரைவாக அறவிட ஒழுக்காற்று நடவடிக்கைகளினை உரிய மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை காலப்பகுதியில் மேற்கொண்டு ஏற்பட்ட வருகின்றது. எடுக்கப்படல் இழப்பினை அவ் வேண்டும். உத்தியோகத்தரிடமிருந்து அறவீடு செய்வதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.		

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 நிலைபேறான அபிவிருத்தி இலக்கு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
நிலைபேறான அபிவிருத்திக் குறிக்கோளாக நான்கு இலக்குகளை இனங்காணப்பட்டிருந்ததுடன், வளங்களை சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்தி அடையக்கூடிய ஏனைய குறிக்கோள்களை இனங்கண்டு அவற்றினை பௌதீக ரீதியாக அடைந்து கொள்ளக் கூடியவாறு திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் இவை தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலைபேறான அபிவிருத்திக் குறிக்கோள் களை அடைந்து கொள்ளக்கூடிய வகையிலான திட்டம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.